

ஒப்புதல் கடிதம்

தேதி:

வாடிக்கையாளர் பெயர்:

முகவரி:

அன்புடையீர்/ மேடம்,

விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் இடமிருந்து கடன் / கடன் வசதிக்காக உங்கள் நிதி உதவி விண்ணப்பம் #__ஐ தயவுசெய்து பார்க்கவும். “மணிவியூ” மூலம் செய்யப்பட்ட உங்கள் விண்ணப்பத்திற்கு ரூ./- வரம்பை நாங்கள் அனுமதித்துள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நிதி உதவியை நிர்வகிக்கும் பரந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு.

1	ஒப்பளிக்கப்பட்ட வரம்பு	
2	அனுமதிக்கப்பட்ட டிராடவுன்களின் எண்ணிக்கை	வரம்பு தவணைக்காலத்தின் போது பல டிராடவுன்கள், வரம்பு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது
3	வருடாந்தம் வட்டி வீதம் %	ஒவ்வொரு டிராடவுனுக்கும் வட்டி விகிதம் மாறுபடலாம் மற்றும் ஒவ்வொரு டிராடவுன் செய்வதற்கு முன்பும் கடன் விவரங்களுடன் பகிரப்படும்
4	வட்டி விகிதத்தின் வகை	நிலையான
5	வரம்பு காலம் (மாதங்கள்)	60 மாதங்கள் வரை
6	நோக்கம்	தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு
7	செயல்முறை கட்டணம்	ஒவ்வொரு டிராடவுனுக்கும் செயல்முறை கட்டணங்கள் மாறுபடலாம் மற்றும் ஒவ்வொரு டிராடவுன் செய்வதற்கு முன்பும் கடன் விவரங்களுடன் பகிரப்படும்
8	அபராத கட்டணங்கள்	நிலுவைத் தொகையில் ஆண்டுக்கு 24%
9	பவுன்ஸ் கட்டணங்கள்	பவுன்ஸ் ஒன்றுக்கு ரூ.500/- (இது உங்கள் வங்கி விதிக்கும் பவுன்ஸ் கட்டணங்களுக்கு கூடுதலாகும்)
11.	திருப்பிச் செலுத்தும் கால இடைவெளி	மாதாந்திர
12.	நிலுவைத் தேதி	ஒவ்வொரு மாதமும் _____ ஆம் தேதி
13	அசல் மற்றும் வட்டியின் முறிவு	* ஒவ்வொரு டிராடவுனுக்கும் மாறுபடும்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

- இந்த சலுகை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 வேலை நாட்கள் வரை செல்லுபடியாகும். விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் “விஸ்டம்” ஆனது சூழ்நிலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் சொந்த விருப்பப்படி இங்குள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திரும்பப் பெறுவதற்கு மற்றும்/அல்லது திருத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.
- இந்த ஒப்புதல் கடிதத்தில் உள்ள எதுவும் எந்தவொரு தரப்பினருக்கும் ஆதரவாகவோ

அல்லது எதிராகவோ எந்தவொரு உரிமையையும் அல்லது கடமையையும் அல்லது ஆர்வத்தையும் உருவாக்குவதாக கருதப்படக்கூடாது மற்றும் கடன் பெறுபவர் விஸ்டம் ஆல் தேவைப்படும் பொருத்தமான கடன் ஆவணங்களை செயல்படுத்த பொறுப்பாவார்.

3. வணிகரின் தளம் / கடைகள் மீது கடன் வாங்குபவர் செய்த கொள்முதல்களுக்கு எதிராக விஸ்டம் டிராடவுன் தொகையை நேரடியாக வணிகருக்கு மாற்ற முடியும் என்பதை கடன் பெறுபவர் உறுதிப்படுத்துகிறார் மற்றும் ஒப்புக்கொள்கிறார்.
4. * பரிவர்த்தனை சார்ந்த முக்கிய உண்மை அறிக்கை "KFS" ("கே. எஃப். எஸ்") இல் அசல் மற்றும் வட்டியின் பிரிப்பு வழங்கப்படும், இது வரம்பு டிராடவுன் செய்யும்போது கடன் பெறுபவருக்கு வழங்கப்படும்.
5. இந்த ஒப்புதல் கடிதம் கடன் பெறுபவருக்கும் கடனளிப்பவருக்கும் இடையில் செயல்படுத்தப்பட்ட முதன்மை ஒப்பந்தம், ஒவ்வொரு டிராடவுன் நேரத்திலும் கடன் பெறுபவருக்கு வழங்கப்படும் முக்கிய உண்மை அறிக்கைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் அட்டவணை ஆகியவற்றுடன் சேர்த்து படிக்கப்படும்.
6. கடன் பெறுபவர் அவர் / அவள் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்வதாகவும், இந்த ஒப்புதல் கடிதத்தின் விதிமுறைகளை தெளிவாகப் புரிந்துகொண்டதாகவும் அறிவிக்கிறார்.

வட்டி விகித நியாயம்

ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமான அபாயங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு கருத்தில் கொள்ளப்படும் அணுகுமுறை / காரணிகள்:

- a) சுயவிவரம், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சந்தை நற்பெயர்
- b) கடன் வரலாறு மற்றும் உறவின் காலம்
- c) ஒட்டுமொத்த வாடிக்கையாளர் மகசூல், எதிர்கால திறன், பணப்புழக்கங்கள் மற்றும் பிற நிதி உறுதிப்பாடுகளின் அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் திறன்
- d) தொடர்புடைய வாடிக்கையாளர் பிரிவில் வட்டி, தவருகை ஆபத்து
- e) ஆர். பி. ஐ வழிகாட்டுதல்கள், பிற சட்டங்கள் அல்லது தேவையான பட்சத்தில், வேறு ஏதேனும் காரணிகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருதப்படும்.
- f) மற்றவை (ஏதேனும் இருந்தால்)

வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்கு கருத்தில் கொள்ளப்பட்ட காரணிகள் நிறுவனத்தின் வட்டி விகிதக் கொள்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன, அவற்றை இங்கே அணுகலாம்- <https://whizdmfinance.com/interest-rate-policy>

பட்டுவாடா அட்டவணை, வட்டி விகிதங்கள், சேவைக் கட்டணங்கள், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் போன்றவை உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் கடன் பெறுபவருக்கு தெரிவிக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

எஸ். எம். ஏ மற்றும் என். பி. ஏ வகைப்பாட்டின் எடுத்துக்காட்டு பின்வரும் இணைப்பில் அணுகலாம் - <https://whizdmfinance.com/customer-education-literature>

விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்

இது கணினியில் உருவாக்கப்பட்ட கடிதம் மற்றும் எந்த கையொப்பமும் தேவையில்லை.